

- Quelle attitude un roi selon le monde aura d'après la mise en garde de Dieu ?
- தேவனின் எச்சரிப்பின் படி உலகத்தின் ஒரு ராஜா எப்படிப்பட்ட குனாதிசயங்களை கொண்டிருப்பார்?

- Pourquoi n'y a-t-il qu'en Dieu que se trouve la solution au vrai problème ?
உண்மையான பிரச்சனைக்கான தீர்வு ஏன் தேவனிடம் மாத்திரம் இருக்கிறது ?

3. Comment vivre selon les critères du royaume des cieux ?

3. பரலோக ராஜ்யத்தின் ஒழுங்கின் படி நாம் எப்படி ஜீவிப்பது ?

- De quelles manières très concrètes et pratiques pouvons-nous vivre selon le royaume de notre Dieu ? நம்முடைய தேவனுடைய ராஜ்யத்தின் படி நாம் எந்த உறுதியான மற்றும் ஒழுங்கின் படி / நடைமுறையான வழிகளில் வாழ முடியும்?

- Comment faire pour avoir la bonne motivation et vouloir aimer notre roi ?
நாம் எப்படி நல்ல நோக்கத்தையும் பெறுவதும் நம்முடைய ராஜாவின் விருப்பத்தின் படி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் ?

« Un problème de taille demande une solution de taille. »

« ஒரு பெரிய பிரச்சனைக்கு ஒரு பெரிய தீர்வு கேட்பது . »

Lectures bibliques : 1 Samuel 8 ; Prov 1, 7 ; 1 Corinthiens 10,13

வேத வாசிப்பு : 1 சாமுவேல் 8:1-22 , நீதிமொழிகள் 1 : 7 , 1 கொரிந்தியர் 10:13

V.Mazur, la MEV, 05.05.2024

Questionnaire - வினாக்கள்

-Samuel refait surface et montre comment obtenir la victoire pour Israël.

Mais quel est le problème qui demeure avec Samuel ?

சாமுவேல் மீண்டும் வந்து , எப்படி இஸ்ரேலுக்கான வெற்றியை அடைவது என்பதைக் காட்டுகிறார். ஆனால் சாமுவேலுக்கு நீடித்துள்ள பிரச்சனை என்ன?

1. Une politique bancaire qu'il faut à tout prix améliorer

1. அமழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியலை எந்த விலை கொடுத்தாகிலும் முன்னேற்ற வேண்டும்

- Quelle est le cycle que les chapitres 4 à 7 nous ont détaillé ?

4 முதல் 7 வரை அதிகாரங்கள் எப்படையான சுழற்சி நமக்கு விவரிக்கின்றன ?

-Quelle est la réflexion de Samuel et du peuple ?

சாமுவேல் மற்றும் ஜனங்களின் சிந்தனை என்ன?

- Ils sont conscients qu'il y a un problème récurrent avec Israël
- இஸ்ரேலுடன் மீண்டும் ஒரு பிரச்சனை இருப்பதை அவர்கள் அறிவார்கள்
- Ils pensent que cela peut continuer ainsi
- இப்படியே தொடரலாம் என்று நினைக்கிறார்கள்
- Ils ont confiance que Dieu va les aider comme toujours
- தேவன் எப்போதும் போல் தங்களுக்கு உதவுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள்

- Quel évènement nous rappelle l'attitude des fils de Samuel ?

சாமுவேலின் குமாரர்களின் செயல்கள் எந்த காரியத்தை நமக்கு நினைவூட்டுகிறது?

- Qu'est-ce que les anciens désirent pour éviter les problèmes ?

இந்த பிரச்சனைகளைத் தீர்க்க மூப்பர்கள் எதை விரும்புகிறார்கள்?

- Un autre juge • மற்றொரு நீயாயாதிபதி
- Un roi • ஒரு ராஜா
- Un président • ஒரு ஜனாதிபதி

- Quelle est la différence entre un juge et un roi dans le principe ?

ஒரு நீயாயாதிபதிக்கும் ராஜாவுக்கும் அடிப்படையிலான வித்தியாசம் என்ன?

2. Un roi selon la réalité du monde ne peut sauver le peuple.

2. உலகத்தின் யதார்த்தத்தின் படி ஒரு ராஜாவால் ஜனங்களை இரட்சிக்க முடியாது.

- Que fait Samuel d'identique au peuple et qui est problématique ?

சாமுவேல் ஜனங்களுக்கு செய்கின்ற ஒரேமாதிரியான காரியம் என்ன, அதுவே அவர்களுக்கு பிரச்சினையாகவும் இருக்கிறது ?

-De quoi ne semble-t-il pas réellement conscient ?

- அவருக்கு உண்மையான தெளிவு இல்லாதது எப்படி இருக்கிறது ?

- De la nature profonde de leur problème
- அவர்களின் பிரச்சனையின் ஆழமான தெளிவு
- Qu'ils doivent être mieux organisés
- அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும்
- Qu'il est important d'être d'accord.
- அவர்கள் ஒப்புக்கொள்வது முக்கியமாக இருக்கிறது

- Quelle doit être la particularité du peuple de Dieu ?

தேவனுடைய ஜனங்களின் சிறப்பு என்ன ?

- Comment le peuple faillit-il à cette importante recommandation ?

இந்த முக்கியமான பரிந்துரையை ஜனங்கள் என்ன செய்திருக்க வேண்டும் ?

- Dans quelle direction leur décision va-t-elle les conduire ?

- அவர்களின் இந்த தீர்மானம் அவர்களை எப்படிப்பட்ட வழியில் நடத்திச் செல்லும்?

- Perdre encore des batailles
- இன்னும் யுத்தத்தில் தோற்றுப் போவார்கள்
- Être encore soumis aux Philistins
- இன்னும் பெலிஸ்தியர்களுக்கு அடிமையாயிருப்பார்கள்
- Rejeter Dieu.
- தேவனை நிராகரிப்பார்கள்